8. பேரவை முன் வைக்கப் பெற்ற ஏடுகள்

அ. சட்டப்படிக்கான விதிகளும், ஆணைகளும்

144. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் 1978-79 ஆம் ஆண்டிற்கான நான்காம் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும் (தமிழ்) [1956-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619-ஏ பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.]

ஆ. அறிக்கைகள், அறிவிப்புகள், ஏனைய தாள்கள்.

108. கோரிக்கை எண் 31.—ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலன் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பு, 1982-83 (தமிழ், ஆங்கிலம்).

109. கோரிக்கை எண். 31—ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலன் குறித்த கொள்கை விளக்கக்குறிப்பின் இணைப்புகள் 1982.83 (தமிழ், ஆங்கிலம்).

110. 1982-83—ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத் துறையின் சாதனைத் திட்டம் (ஆங்கிலம்).

111. கோரிக்கை எண். 44— எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையின் பணி குறித்த கொள்கை விளக்கக் குறிப்பு, 1982-83 (தமிழ், ஆங்கிலம்).

இணைப்பு I

(7 ஆம் பக்கத்திலுள்ள உடுக்குறியிட்ட வினா எண் 519-க்கான விடையைக் காண்க.)

விவர அறிக்கை.

(அ) தமிழ்நாட்டிற்கும் கேரள மாநிலத்திற்கும் இடைப்பட்ட மாநில பொது எல்லை தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களை ஒட்டி வருகிறது. இந்த மாநில பொது எல்லை 806 கிலோ மீட்டர்கள் (சுமாராக 500 மைல்கள்) தூரம் உள்ளது. இந்தப் பொது எல்லையை ஏற்கனவே (மாநில சீர் அமைப்புக்கு முன்னால்) கூட்டாக நில அளவை செய்யப்பட்டவை, நில அளவை செய்யப்படாதவை என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஏற்கெனவே நில அளவை செய்யப்பட்ட பகுதிகள் திறந்த எல்லையின் நீளம் சுமார் 558 கி.மீ. (330 மைல்கள்). இந்த எல்லையில், முன்பே சர்வே செய்யும்போது எல்லைக்கற்கள் நடப்பட்டன. ஏற்கனவே நில அளவை செய்யப்பட்ட இப்பகுதியை வருடத்திற்கு 50 மைல்கள் வீதம் சரிபார்க்க வேண்டும். சரி பார்க்கும் வேலையின்போது ஏற்கெனவே கற்கள் நடப்பட்ட இடங்களில் கற்கள் காணாமல் இருந்தால், அவற்றை சரியான இடங்களில் கூட்டாக இருமாநில அளவர்களாலும் அளந்து பார்த்து கற்கள் நடப்படும்.